

“□□□□□”

அரபியல்லாத வறே மொழிகளில் தகவா என்பதற்கு இதுதான் - அதன் நிரேடி மொழி பெயர்ப்பென்று மட்டுப்படுத்தி- வரையறை செய்யவியலாத - விரிந்த பொருளையும் விளக்கத்தையும், ஆழமான வாழ்க்கைத் தத்துவத்தையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தை தான் “தகவா”.

இறையச்சம் என்ற தமிழ் மொழி பெயர்ப்பின் மீலம் இதன் உண்மையைப் பொருளையுமாய்க் உணர்த்திட முடியாது. ஹதீது வழி வரும் விளக்கம் ஒன்றின் மீலம் இதன் உண்மையைப் பொருளையுமாய்க் உணர்த்த முடியும்.

ஓர் தனிமையான, இனிய சமீபநிலை அங்கு இருவரை தவிர வறேவெருமில்லை. வாலிய மறுக்ககோடு போட்டி போடும் ஆடவனும், பண்ணும், மணமாகாத அந்த வாலிபனைத் தகாத உறவின் மீலம் தன் காம இச்சையைத் தனித்தக் கொள்ளுப டுக்கைக் கழகைக்கிறாள், மங்கையவள்!

மறுக்கின்றான், அந்த வாலிபன்! (பொன்னான வாய்ப்பை பாழடித்த படி என்று இதையறிந்தால் இன்றைய உலகம் அவனை இகழும். என்றாலும், “ஏன் மறுத்தான் அந்த வாலிபன்..?”

“இந்தத் தகாத உறவை இறைவன் தடுத்திருக்கிறான். ஆனால் இதிலிருந்து என்னையென நான் தடுத்தாகக் கொள்கிறேன். அந்த தகாத உறவின் மீலம் எத்தனை நன்மைகள், அனுகூலங்கள் ஏற்பட்டாலும், அது எனக்கும் தவேயில்லை. மாறாக அந்த தகாத உறவில் ஈடுபடாததற்காக எத்தனை இன்னல்கள் ஏற்படினும், அவை அத்தனையும் சந்திக்கவும் தயார்” என்ற உறுதியை ஒருவன் பெற்றுவிட்டால் - அவன் தான் தகவாவிற்கு உண்மையான வாரிசு.

சொல்ல எளிதான, கடைக்க இனிமையான, அருமையான வாழ்க்கைத் தத்துவந்தானிது! இப்படிப்பட்ட கட்டுத்திட்டத்தோடு நடமுறையான வாழ்வில் மனிதன் ஒழுக முடியுமா..?

நாகரீ க உலகில் ஸஅறிவியலின் உச்சத்தை எட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் இரூபதாம் நிறுறாண்டின் பிற்பகுதியில் அநாகரீ க வாழ்க்கைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு (அய்யாமுல் ஜாஹிலிய)அறியாமலை காலத்திற்குள் தஞ்சமடநைத்து கொண்டிருக்கும் நம்மில் பலர் இப்படி வினவுகின்றனர்.

ஆம் அப்படி மனிதன் வாழ்ந்து காட்ட முடியும் என்பதை இறமைறதை தெளிவுறக் காட்டுகிறது.

- an najaath